

February 13, 2026

National Stock Exchange of India Limited Exchange Plaza, Bandra Kurla Complex (BKC) Bandra (east)Mumbai – 400051	BSE Limited Phiroze Jeejeeboy Towers Dalal Street Mumbai – 400001
Symbol: EQUITASBNK	Scrip Code No: 543243,976218 & 976979

Dear Sir

Sub: Intimation of Newspaper publications and Social media posts -Special window for Re-lodgement of transfer requests of physical shares

We draw the attention of the Shareholders to the SEBI Circular bearing reference HO/38/13/11(2)2026-MIRSD-POD/I/3750/2026 dated January 30, 2026, pertaining to the opening of a special window for transfer and dematerialisation (“demat”) of physical securities that were sold/purchased prior to April 01, 2019 and were rejected, returned, or not processed due to deficiencies in the documents, procedures, or for any other reason. The special window will remain open for a period of one year, from February 05, 2026 to February 04, 2027.

In compliance with the above circular and pursuant to Regulation 30 and other applicable clauses of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith the copies of the advertisements published in Business Standard and Makkal Kural (all editions) on February 13, 2026, along with the web links of the posts disseminated on the Bank’s official social media handles (LinkedIn and X) notifying the opening of the special window as per the aforementioned circular.

Web links of the posts disseminated on the Bank’s official social media handles	
LinkedIn	https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7428032701146005504
X	https://x.com/EquitasBank/status/2022267532917485843?s=20

Kindly take the above information on record.

Thanking you,

Yours faithfully,
For Equitas Small Finance Bank Limited

N Ramanathan
Company Secretary
Encl: a/a




BEYOND BANKING

When you bank with us, you contribute towards a better society.

Equitas Small Finance Bank Limited
(Previously known as Equitas Finance Limited)

4th Floor, Phase II, Spencer Plaza, No.769, Mount Road, Anna Salai, Chennai, Tamil Nadu, India - 600 002

T: +91 44 4299 5000 | F: +91 44 4299 5050 | corporate@equitas.in | equitas.bank.in | Toll Free: 1800 103 1222 | CIN No: L65191TN1993PLC025280



SOLAR ENERGY CORPORATION OF INDIA LIMITED
(A Government of India Enterprise)
6th Floor, Plate-B, NBCC Office Block Tower-2, East Kidwai Nagar, New Delhi - 110023
(An ISO Certified Company) CIN No. U40106DL2011GO225263

Proposal for renting out SECI's Office Space (38,198 sq. ft) in NBCC Office Block at East Kidwai Nagar, New Delhi

Solar Energy Corporation of India Limited (SECI) invites bids for selection of Sub-Lessee for Renting out the Office space of SECI, along with built-up facilities (Licensed Assets).

Property Highlights:

Location: 6th Floor, Plate-B, NBCC Office Block Tower-2, East Kidwai Nagar, New Delhi. Area: 38,198 sq. ft.


Condition: Fully furnished fitments (Licensed Assets).

Capacity: Currently configured to accommodate 250+ staff.

Parking: Includes covered parking space for 20 four-wheelers.

Prospective bidders are requested to remain updated for any notices/ amendments/clarifications etc. to the tender documents through the websites www.seci.co.in (Tender ID: SECIO0224).

Link: <https://www.seci.co.in/tender-details/YmBz>



PDS Limited
CIN: L18101MH2011PLC388088
Regd. & Corp. Office: Unit No.971, Solitaire Corporate Park, Andheri - Ghatkopar Link Road, Andheri (East), Mumbai - 400093, Maharashtra, India.
E-mail: investors@pdsld.com • Website: www.pdsld.com • Tel: +91 22 41441100

POSTAL BALLOT NOTICE & UPDATION OF EMAIL ADDRESSES OF SHAREHOLDERS

The Members are hereby informed that pursuant to the provisions of Section 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 ("Act") read with Rule 20 and Rule 22 of the Companies (Management and Administration) Rules, 2014 (including any statutory modification(s) or re-enactment(s) thereof for the time being in force)("the Rules"), Regulation 44 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations"), Secretarial Standard - II on General Meetings ("SS-II"), issued by the Institute of the Company Secretaries of India, and in accordance with the requirements prescribed by the Ministry of Corporate Affairs for holding general meetings/ conducting postal ballot process through e-voting vide General Circular dated April 8, 2020, April 13, 2020, along with subsequent circulars issued in this regard and the latest dated September 22, 2025 ("MCA Circulars"), the postal ballot notice seeking consent of members through voting by electronic mode (Remote e-Voting) only, has been sent by email to the members whose names appear in the Register of Members as on the **Cut-Off Date** i.e. Friday, February 6, 2026 for obtaining the approval of the Shareholders in relation to the below mentioned **Resolutions**:

RESOLUTION FOR APPROVAL		
Sl. No.	Resolution	Type of Resolution
1.	To approve the shifting of Registered Office of the Company from 'State of Maharashtra' to the 'State of Haryana'.	Special
2.	To approve an amendment in the terms of PDS Limited Employee Stock Option Plan 2021 - Plan B.	Special
3.	To approve an amendment in the terms of PDS Limited Employee Stock Option Plan 2021 - Plan B, for grant of employee stock options to eligible employees of the Company's subsidiaries.	Special
4.	To authorise PDS Multinational Fashions ESOP Trust to acquire equity shares of the Company by way of secondary market acquisition for administration of PDS Limited - Employees Stock Option Plan 2021 - Plan B.	Special
5.	To authorize the Company to grant a loan to the PDS Multinational Fashions ESOP Trust to acquire equity shares of the Company for implementation of the PDS Limited - Employees Stock Option Plan 2021 - Plan B.	Special

The detailed instructions and information relating to e-voting are set out in the Postal Ballot Notice sent to the Members. The Company completed dispatch of Notice of Postal Ballot on Thursday, February 12, 2026.

The facility to exercise vote on postal ballot by remote e-voting, will be available for the following period:

Commencement of e-voting : Friday, February 13, 2026 at 9:00 A.M. (IST)
End of e-voting : Saturday March 14, 2026 at 5:00 P.M. (IST)

Remote e-voting shall not be allowed after 5:00 P.M. on Saturday, March 14, 2026, and e-voting module shall be disabled thereafter.

The Company has entered into an arrangement with M/s. MUFG Intime India Private Limited ("Formerly known as Link Intime India Private Limited"), Registrar and Share Transfer Agent of the Company ("MUFG Intime/RTA") for facilitating remote e-voting to enable the shareholders to cast their votes electronically pursuant to Regulation 44 of the SEBI Listing Regulations, through e-voting facility via <https://instavote.linkintime.co.in>.

The Company has appointed Mr. Gaurav Sainani (Membership No. A 36600 & Certificate of Practice No. 24482) and/or Mr. Sunny Gogiya (Membership No. A 56804 & Certificate of Practice No. 21563), Partners, SGGS and Associates, Company Secretaries, as the Scrutinizer for conducting the Postal Ballot in a fair and transparent manner. The result of Postal Ballot will be submitted to the stock exchanges on or before Monday, March 16, 2026, where the securities of the Company are listed, and will be disseminated on the Company's website at www.pdsld.com, website of BSE at www.bseindia.com and NSE at www.nseindia.com, where the shares of the Company are listed and on the website of MUFG Intime at <https://instavote.linkintime.co.in>.

In compliance with the requirements of the MCA Circulars, the hard copy of Postal Ballot Notice along with Postal Ballot Forms and pre-paid business reply envelope has not been sent to the shareholders for this Postal Ballot and shareholders are required to communicate their assent or dissent through the remote e-voting system only. The Postal Ballot Notice can be downloaded from the website of the Company at www.pdsld.com. The same can also be accessed from the website of the Stock Exchanges i.e. BSE Limited at www.bseindia.com and National Stock Exchanges of India Limited www.nseindia.com, website of MUFG Intime, remote e-voting facility provider at <https://instavote.linkintime.co.in>.

A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owner maintained by the Depositories as on Friday, February 6, 2026, being the Cut-Off date only shall be entitled to avail the facility of remote e-voting. Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently. The voting rights of the Members shall be in proportion to the paid-up value of their shares in the total voting capital of the Company as on the Cut-off date. A person who is not a member on cut-off date should treat this notice for information purpose only.

The manner of Remote e-Voting by members holding shares in dematerialized mode, physical mode and members who have not registered their email address has been provided in the Postal Ballot Notice. Shareholders holding shares in physical mode and who have not updated their details are requested to update the same with the Company's RTA at investor.helpdesk@in.mpm.mufg.com. Shareholders holding shares in dematerialized mode are requested to register their E-mail Address and Mobile Numbers with their relevant Depository(ies) through their Depository Participants.

Those shareholders who have already registered their email address are requested to keep their email addresses validated with their Depository Participants / the Company's RTA to enable servicing of notices / documents / Annual Reports electronically to their email address.

In case shareholders/ members holding securities in physical mode/ Institutional shareholders have any queries regarding e-Voting, they may refer the **Frequently Asked Questions ("FAQs")** and **InstaVote e-Voting manual** available at <https://instavote.linkintime.co.in>, under **Help** section or contact Mr. Rajive Ranjan, AVP - MUFG Intime India Private Limited, Email ID enotices@in.mpm.mufg.com and contact number - 022 - 4918 6000, Address : Noble Heights, 1st Floor, Plot NH 2, C-1 Block LSC, Near Savitri Market, Janakpuri, New Delhi, Delhi, 110058 may be contacted for any grievances connected with the facility for e-voting.

By Order of the Board of Directors for PDS Limited
Sd/-
Abhishek Kanoji
Group Legal Head & Company Secretary

Place: Mumbai
Date: February 12, 2026



KRYPTON INDUSTRIES LIMITED
CIN: L25199WB1990PLC048791
Regd. Office: Banganagar, Diamond Harbour Road, Falta, Fatehpur (South 24 Parganas), West Bengal - 743513, INDIA
Head Office: 410, Vardaan Building, 25A, Camac Street, Kolkata-700 016
E-mail: krypton@kryptongroup.com, Website: www.kryptongroup.com

NOTICE

SPECIAL WINDOW FOR TRANSFER AND DEMATERIALISATION (DEMAT) OF PHYSICAL SHARES Pursuant to SEBI Circular No. HO/38/13/11(2)2026-MIRSD-POD/ I/3750/2026 dated January 30, 2026 ("SEBI Circular"), shareholders are hereby informed that a Special Window will remain open up to **February 04, 2027**.

This facility is available to those investors who had purchased physical shares of Krypton Industries Limited ("the Company") prior to April 01, 2019, and;

a. had not lodged the shares for transfer; or

b. had lodged the shares of transfer, but the same were rejected, returned, or not altered to due to deficiencies in documentation.

Applicability of the Special Window

For clarity regarding the applicability of this window to transfer the deeds executed before April 01, 2019, investors may refer to the matrix below:

Lodged for transfer before April 01, 2019	Is the Original Share Certificate available with the Investor?	Whether eligible to lodge in the Special Window
No- it is fresh lodgement	Yes	Yes (subject to conditions stated in the SEBI Circular)
Yes, but was rejected/returned earlier	Yes	
Yes, was lodged	No	No
No, was not lodged	No	No

Kindly note that request(s) which are accompanied by Original Share Certificate(s) along with transfer deed(s) and other supporting documents will only be considered under the Special Window.

Investors wishing to avail of this Special Window may contact the Company's Registrar and Transfer Agents, Maheshwari Datamatics Private Limited (MDPL) having their address at 5th floor, 23, RN Mukherjee Rd, Esplanade, Lal Bazar, Kolkata, West Bengal 700001.

For further details, investors may refer to the SEBI circular available at <https://tinyurl.com/29ab3727>.

For Krypton Industries Limited
Sd/-
Priya Agarwal
Company Secretary & Compliance Officer

Place: Kolkata
Date: February 12, 2026



AUROBINDO PHARMA LIMITED
(CIN - L24239TG1986PLC015190)
Regd. Office: Plot No.2, Maithrivihar, Ameerpet, Hyderabad – 500 038, Telangana, India Tel. No. +91 40 2373 6370
Corp. Office: Galaxy, Floors 22-24 Plot No.1, Survey No.83/1, Hyderabad Knowledge City, Raidurg Panmaktha, Hyderabad – 500 032, Telangana, India. Tel No.: +91 40 66725000 / 66721200
E-mail: info@aurobindo.com; Website: www.aurobindo.com

SPECIAL WINDOW FOR RE-LODGE MENT OF TRANSFER REQUESTS OF PHYSICAL SECURITIES


Pursuant to the SEBI circular No. HO/38/13/11(2)2026-MIRSD-POD/ I/3750/2026 dated January 30, 2026, a special window has been opened by the Company from February 5, 2026 to February 4, 2027 to facilitate re-lodgement of transfer cum dematerialisation requests of physical securities which were sold / purchased prior to April 1, 2019. The special window shall also be available for such transfer requests which were lodged before April 1, 2019 and rejected / returned / not attended to due to deficiency in the documents / process / or otherwise.

Eligible security holders are requested to submit the requisite documents completed in all aspects to the Company's Registrar and Transfer Agent, KFin Technologies Limited (RTA), Unit: Aurobindo Pharma Limited, Selenium, Tower B, Plot Nos. 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad-500 032, contact Toll Free No. 1800 309 4001, Email ID: einward.ris@kfintech.com on or before February 4, 2027.

Please note that the securities so transferred shall be mandatorily credited to the transferee only in demat mode and shall be under lock-in for a period of one year from the date of registration of transfer. Such securities shall not be transferred/ lien-marked/pledged during the said lock-in period. Security holders raising the requests must have a demat account and provide their Client Master List along with the original transfer documents and security certificates while re-lodging the documents with RTA for transfer.

For Aurobindo Pharma Limited
Sd/-
B. Adi Reddy
Company Secretary

Place: Hyderabad
Date : 12.02.2026



NOTICE FORM URC- 2
Advertisement giving notice about registration under Part I of Chapter XXI of the Act

[Pursuant to Section 374(b) of the Companies Act, 2013 and rule 4(I) of the Companies (Authorised to Register) Rules, 2014]

1. Notice is hereby given that in pursuance of sub-section (2) of Section 366 of the Companies Act, 2013, an application is proposed to be made after fifteen days hereof but before the expiry of thirty days hereinafter to the Registrar of Companies, 2nd Floor, Corporate Bhawan, GSI Post, Nagole, Bandlaguda, Hyderabad - 500 068, that Aspire Spaces Tellapur LLP may be registered under Part I of Chapter XXI of the Companies Act 2013, as a Company limited by shares.

2. The Principal objects of the Company are as follows:

i. Development of Layouts with Open Plots; Gated Communities with Villas/Apartments, Construction of Residential Villas, Apartments, Commercial Complexes, Real Estate Agents.

ii. All Ancillary Business related to the Real Estate, Construction and Property Management and Maintenance Services, Acquisition of Lands for such Development.

iii. Any other business which is profitable to the Company and its members.

3. A copy of the draft memorandum and articles of association of the proposed Company may be inspected at the office at 2-293-82-A-217-A-1-2-3, 3rd Floor, Road No 17, Sai Majcera Homes, Jubilee Hills, Hyderabad, Shaikpet, Telangana - 500033.

4. Notice is hereby given that any person objecting to this application may communicate their objection in writing to the Registrar at Central Registration Centre (CRC), Indian Institute of Corporate Affairs (IICA), Plot No. 6,7,8, Sector 5, IMT Manesar, District Gurgaon (Haryana), Pin code – 122050, within twenty one days from the date of publication of this notice, with a copy to the Company at its registered office.

Sd/-Akshay Reddy Ulupala Designated Partner DPIN: 08132815	Sd/-Swaran Charlakola Designated Partner DPIN: 07622470
--	---

Dated this Thursday of February 12, 2026.



EQUITAS SMALL FINANCE BANK LIMITED
Registered Office: 4th Floor, Phase II, Spencer Plaza, No. 769, Mount Road, Anna Salai, Chennai - 600002.
Phone: + 91 44 4299 5000, Email: cs@equitasbank.com www.equitas.bank.in | CIN: L65191TN1993PLC025280

NOTICE TO THE SHAREHOLDERS OF EQUITAS SMALL FINANCE BANK LIMITED ("THE BANK") REGARDING SPECIAL WINDOW FOR TRANSFER & DEMATERIALISATION OF PHYSICAL SHARES

We draw attention of the Shareholders to the SEBI Circular bearing reference HO/38/13/11(2)2026-MIRSD-POD/I/3750/2026 dated January 30, 2026 pertaining to opening of a special window for transfer and dematerialisation ("demat") of physical securities which were sold / purchased prior to April 01, 2019 and were rejected / returned / not attended to due to deficiency in the documents / process / or otherwise. The special window will be open for a period of one year from **February 05, 2026, till February 04, 2027**.

Eligible Shareholders / transferees may lodge their transfer requests with the Bank / Registrar & Transfer Agent (RTA) along with the following documents, as mandated by SEBI:


- Original security certificate(s)
- Transfer deed executed prior to April 01, 2019
- Proof of purchase by transferee, as may be available
- KYC documents of the transferee (as per ISR forms)
- Latest Client Master List (not older than 2 months) of transferee's demat account, duly attested by the Depository Participant
- Undertaking-cum-Indemnity as per Annexure A of the SEBI circular referred above

All securities transferred during this window shall be credited only in demat form and will remain under lock-in for one year from the date of registration of transfer. Such securities shall not be transferred / lien marked / pledged during the said lock-in period.

Transfer requests submitted after February 04, 2027, will not be accepted by the Bank / RTA.

For further details, please contact our RTA:

Registrar and Share Transfer Agent: KFIN Technologies Limited
Selenium Tower B, Plot No 31-32, Gachibowli Financial District, Nanakramguda, Hyderabad-500032. Toll free number-1800-309-4001, e-mail: einward.ris@kfintech.com For **Equitas Small Finance Bank Limited** Sd/-
Place: Chennai
Date: February 12, 2026 **N Ramanathan**, Company Secretary



ALKEM LABORATORIES LIMITED
CIN: L00305MH1973PLC174201
Registered Office: 'Alkem House', Senapati Bapat Marg, Lower Panel, Mumbai 400 013.
Phone: +91 22 3982 9999 Fax: +91 22 2495 2955
Website: www.alkemlabs.com, Email: investors@alkem.com

NOTICE

Notice is hereby given that pursuant to Section 91 of the Companies Act, 2013, the Company has fixed Friday, 20th February, 2026 as the "RECORD DATE" for the purpose of ascertaining the eligibility of the Members for payment of interim dividend for the financial year 2025-26.

The Interim Dividend, if declared, shall be paid to those eligible Members whose names appear:

a) as Beneficial Owners at the close of business hours on Friday, 20th February, 2026 as per the list of Beneficial Owners to be furnished by National Securities Depository Limited and Central Depository Services (India) Limited in respect of the shares held in electronic form, and

b) as Members in the Register of Members of the Company after giving effect to all valid share transfer/transmission lodged on or before Friday, 20th February, 2026.

The Notice of Record Date may be accessed on the Company's website at www.alkemlabs.com and may also be accessed on the Stock Exchange(s) website at www.bseindia.com and www.nseindia.com.

Members holding shares in dematerialized mode, are requested to submit/update their records such as PAN, registered email addresses, mobile numbers, bank account and other details with their relevant depositories through their depository participants. In case the shareholding is in physical form, you are requested to furnish the following pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD-1/P/CIR/2023/37 dated 16th March, 2023 with the Company's Registrar and Transfer Agent i.e. 'MUFG Intime India Private Limited' (formerly known as Link Intime India Private Limited), 247 Park, Lal Bahadur Shastri Marg, Vikhroli West, Mumbai - 400 083:

i. Form ISR-1 along with supporting documents. The said forms are available on the website of the Company at <https://www.alkemlabs.com/investors/forms>;

ii. Self-attested copy of PAN Card of all holders;

iii. Self-attested copy of any document (such as Aadhaar Card, Driving License, Election Identity Card, Passport) in support of the address of the first holder as registered with the Company; and

iv. Cancelled cheque bearing the name of the shareholder/first holder. In case the cancelled cheque leaf does not bear your name, please attach a copy of the bank pass-book statement, duly self-attested.

For Alkem Laboratories Limited

Manish Narang
President – Legal, Company Secretary & Compliance Officer

Place : Mumbai
Date : 12th February, 2026



CESC LIMITED
NOTICE INVITING TENDER (NIT)
CIN: L131901WB1978PLC031411

CESC Limited (CESC), a power utility in private sector and a flagship company under RP-Sanjiv Goenka Group invites bids from eligible bidders for supply of Modified Pillar Box for period Apr 26 to Mar 27.

Details of the NIT are available under 'Live Tender/EOI' section under 'Vendors' of the official CESC website <http://www.cesc.co.in>



NSE
NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED
Registered Office: Exchange Plaza, C-1, Block G, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051, Maharashtra, India

PUBLIC NOTICE

Public Notice for Compulsory Delisting of Equity Shares of Companies in terms of Regulation 32 (3) of SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021

In terms of Regulation 32(3) of SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021("Delisting Regulations") and as per rules made under Section 21A of the Securities Contracts (Regulation) Act, 1956 and the Rules, Bye-Laws, and Regulations of National Stock Exchange of India Limited ("the Exchange"), **NOTICE** is hereby given that the Exchange proposes to delist undermentioned Companies as the said Companies have met the criteria for delisting of their securities, i.e., the trading in the securities of the said Companies has been under suspension for more than six months on account of non-compliance with various provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and various circulars issued by SEBI/Exchange in this regard.

The Exchange has issued Show Cause Notice to the Companies at the last known address and registered email address as per the Exchange records, asking the said Companies to **SHOW CAUSE** as to why the Equity Shares of the Company should not be compulsorily delisted from the Exchange. Show Cause Notice issued to Kalahridhaan Trendz Limited and Suumaya Industries Limited vide email dated December 26, 2025, and January 12, 2026, respectively, was delivered at the email id available with the Exchange. Further, Show Cause Notice couriered to Kalahridhaan Trendz Limited was delivered on January 05, 2026 at its registered address. However, Show Cause Notice couriered to Suumaya Industries Limited at its registered address on January 12, 2026, was returned undelivered. The name of the Companies along with the last known address as per the Exchange records are given below:

Sr. No.	Company	*Registered Address of the Company
1.	Kalahridhaan Trendz Limited	57 Ashra Industrial Estate, B/H Mahalaxmi Fabrics, Nr. Narol Cross Road, Ahmedabad - 382405, Gujarat, India
2.	Suumaya Industries Limited	Wing B, 20 th Floor, Lotus Corporate Park, Western Express Highway, Goregaon East, Mumbai - 400063, Maharashtra, India.

*Address available as per the records of the Exchange.

Notice:
The consequences of compulsory delisting include the following:

- The above Companies will cease to be listed on the Stock Exchange. These Companies will be moved to the dissemination board of the Stock Exchange.
- In terms of Regulation 34 of Delisting Regulations,

1. The delisted Company, its whole-time directors, person(s) responsible for ensuring compliance with the securities laws, its promoters, and the Companies which are promoted by any of them shall not directly or indirectly access the securities market or seek listing of any Equity Shares or act as an intermediary in the securities market for a period of ten years from the date of such delisting.

2. In case of a Company whose fair value is positive -

a. such a Company and the depositories shall not effect transfer, by way of sale, pledge, etc., of any of the Equity Shares held by the promoters / promoter group and the corporate benefits like dividend, rights, bonus shares, split, etc. shall be frozen for all the Equity Shares held by the promoters/ promoter group, till the promoters of such Company provide an exit option to the public shareholders in compliance with sub-regulation (4) of regulation 33 of these regulations, as certified by the relevant recognized stock exchange;

b. the promoters, whole-time directors, and person(s) responsible for ensuring compliance with the securities laws, of the compulsorily delisted Company shall also not be eligible to become directors of any listed Company till the exit option as mentioned in clause (a) is provided.

- In terms of Regulation 33 of Delisting Regulations,

1. Where the Equity Shares of a Company are delisted by a recognised stock exchange, the recognised stock exchange shall appoint an independent valuer(s) who shall determine the fair value of the delisted Equity Shares.

2. The recognised stock exchange shall form a Panel of expert valuers and from the said Panel, the valuer(s) for the purposes of sub-regulation (1) shall be appointed.

3. The value of the delisted Equity Shares shall be determined by the valuer(s) having regard to the factors mentioned in sub-regulation (2) of regulation 20 of SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021.

4. The promoter(s) of the Company shall acquire the delisted Equity Shares from the public shareholders by paying them the value determined by the valuer, within three months of the date of delisting from the recognised stock exchange, subject to the option of the public Shareholders to retain their shares.

5. The promoter shall be liable to pay interest at the rate of ten percent per annum to all the shareholders, who offer their shares under the compulsory delisting offer, if the price payable in terms of sub-regulation (3) of regulation 33 is not paid to all the Shareholders within the time specified under sub-regulation (4) of regulation 33.


Any person who may be aggrieved by the proposed delisting may make representation, if any, to the Delisting Committee of the Exchange in writing **within 15 working days of this notice i.e. on or before March 09, 2026**

The representation(s) with complete contact details (email Id, address and phone number) of the person(s) making a representation(s) should be addressed to:

The Delisting Committee, Listing Department, National Stock Exchange of India Limited 'Exchange Plaza', C-1, Block-G, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai 400 051 and 9th Floor Inspire, BKC Main Road, G Block BKC, Patthar Nagar, Bandra Kurla Complex, Bandra East, Mumbai, Maharashtra 400051. Contact no: +91 22 26598100 (32014), E-mail: vgandhi@nse.co.in, delisting@nse.co.in with cc to dl-insp-enf-delisting@nse.co.in. The representation/s should be mandatorily emailed to above specified email address. Any anonymous representation/s would not be considered valid.

The Companies are directed to contact the Exchange on the above-mentioned telephone nos. and email address in case of any discrepancy in the details of the Promoter(s)/Director(s).

Place: Mumbai **For National Stock Exchange of India Limited**
Date: February 13, 2026





ZEE MEDIA CORPORATION LIMITED
Registered Office: 135, Continental Building, 2nd Floor, Dr. Annie Besant Road, Worli, Mumbai – 400 018 Maharashtra
Corporate Office: FC-9, Sector 16A, Noida – 201 301 (U.P.)
Tel: 0120 – 7153000, CIN: L92100MH1999PLC121506
E-Mail: complianceofficer@zeemedia.com, Website: www.zeemedia.in

STATEMENT OF UN-AUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE THIRD QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2025


The Un-Audited Standalone & Consolidated Financial Results of the company for the Third Quarter and Nine Months ended December 31st 2025 ('Financial Results') have been reviewed and recommended by the Audit Committee and were approved by the Board of Directors of the Company, at their respective meetings held on February 12, 2026.

The Financial Results along with the Limited Review Reports, have been posted on the Company's website at the link: [https://admin.zeemedia.in/storage/financials-results/2025-26/Un-audited Financial Results Q3 FY 2025-2026.pdf](https://admin.zeemedia.in/storage/financials-results/2025-26/Un-audited%20Financial%20Results%20Q3%20FY%2025-2026.pdf) and can be accessed by scanning the QR Code.



For Zee Media Corporation Limited
Sd/-
Dinesh Kumar Garg
Executive Director- Finance and CFO
DIN: 02048097


Place: Noida
Date: February 12, 2026



NIBE ORDNANCE AND MARITIME LIMITED
(Formerly known as Anshuni Commercial Limited)
CIN: L25200MH1984PLC034879
Registered Office: Plot No. 202, C-Wing, Windfall, Sahar Plaza Complex, J B Nagar, Marol, M. V. Road, Andheri (East), Mumbai, Maharashtra, 400059
Tele No. : 022-62094999, Email ID : anshunicommercialsltd@gmail.com , Website : www.anshuni.com

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS (STANDALONE AND CONSOLIDATED) FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2025

The Unaudited Financial Results (Standalone and Consolidated) of Nibe Ordnance and Maritime Limited along with the Limited Review Reports of the Statutory Auditor of the Company for the quarter and nine months ended December 31, 2025 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company in their Meeting held on February 11, 2026 in accordance with the Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation 2015. The aforesaid Financial Results along with the Limited Review Reports of the Statutory Auditor thereon are available on the website of BSE at www.bseindia.com and on the website of the Company at www.anshuni.com. The same can be accessed by scanning the QR code provided below:



For Nibe Ordnance and Maritime Limited
(Formerly known as Anshuni Commercial Limited)
Sd/-
Mahesh Panwar
Whole-Time Director
DIN: 06702073

Place: Mumbai
Date: February 11, 2026

Note: The above intimation is in accordance with Regulations 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

இந்திய விமானப்படையை வலுப்படுத்த 114 ரபேல் போர் விமானங்களை வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி, பிப்.13– இந்திய விமானப்படையை மேலும் வலுப்படுத்துவதற்காக பிரான்சிடம் இருந்து ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய தலைமுறையை சேர்ந்த பன்னோக்கு தாக்குதல் ரக விமானமான ரபேல் பிரான்சின் பால்ட் நிறுவன தயாரிப்பதால், இந்தப் விமானம் கடந்த ஆண்டு நடந்த ஆப்ரேஷன் சித்தூர் ராணுவ நடவடிக்கையில் ஹீரோமாக திகழ்ந்தன. எனபிமே மேலும் 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ராணுவ அமைச்சகத்தின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்து இருக்கிறது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் இறுிகான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி 114 ரபேல் விமானங்கள் உட்பட மொத்தம் ரூ.3.60 லட்சம் கோடியில் முப்படைகளுக்கு தளவாடங்கள் வாங்க இந்த கவுன்சிலில் ஒப்புதல்

வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, 18 ரபேல் விமானங்களை பறக்கும் நிலையில் டசால்ட் நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கும் மீதமுள்ள விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். இதில் உள்நாட்டு தயாரிப்பு பொருட்கள் 50 சதவீதத்துக்கு மேல் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முப்படைகளின் தயார் நிலையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதன் மூலம் இந்தியப்படைகளின் வலிமைகுறிப்பாகவிமானப்படையின் பலம் மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர் கொள்முதல் செய்யப்படும் ரபேல் விமானங்களின் மதிப்பு குறித்து ராணுவ அமைச்சகம் தெரிவிக்கவில்லை. எனினும் அவற்றின் விலை ரூ.2.90 லட்சம் கோடி முதல் ரூ.3.15 லட்சம் கோடி வரை இருக்கும் கூறப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான இந்தியா வர இருக்கும் நிலையில், இந்த விமானங்களை

கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

இது குறித்து ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறியதாவது:–

ஆப்ரேஷன்சிந்துர்நடவடிக்கையின் போது, ரபேல் போர் விமானங்கள் ஒரு ஹீரோ போல செயல்பட்டது. ரபேல் விமானம் செயல்பாடு அனைவராலும் பேசப்பட்டது. நவீன போர் விமானங்களைக் கொண்டு கடற்படையை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ரபேல் அல்லது வேறு எந்த விமானமாக இருந்தாலும், இன்னும் நிறைய அடுத்த தலைமுறை போர் விமானங்களை சேர்க்க இந்திய விமானப்படை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போது அது பரிசீலனையில் உள்ளது.

இது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. 114 கூடுதல் ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்தை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவுள்ளது. கூடுவாரு ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறினார்.

புதிய போலீஸ் டி.ஜி.பி.க்கான பெயர்களை பரிந்துரைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி, பிப்.13– புதிய போலீஸ் டி.ஜி.பி.க்கான பெயர்களை பரிந்துரைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு விதித்து சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகபோலீஸ்டி.ஜி.பி.யாகஇருந்த சங்கர்ஜியால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ந்தேதி ஓய்வுபெற்றார். அதன்பின்னர் பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி.வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். நிரந்தர டி.ஜி.பி. நியமனம் செய்யப்படாதது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகிறது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் சார்பில் வக்கீல் எம்.வீரராகவன் சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் என்பது தவறு. புது டி.ஜி.பி. நியமனம் செய்ய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை தமிழக அரசுக்கு மனுதாரர்

தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “டி.ஜி.பி. பதவிக்கு சிலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. யு.பி.எஸ்.சி.யில் சில குழப்பம் நிலவுகிறது.

டி.ஜி.பி. இல்லாததால், தேர்வுக்குழுயில் கூடுதல் உந்துறை எயலாளரை இணைக்க வேண்டும் என கோரியிருந்தோம். இதற்கு யு.பி.எஸ்.சி. ஏற்கவில்லை. டி.ஜி.பி. தேர்வு செய்பவர், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட 6 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என நிபந்தனை சேர்க்கப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுது.

இந்நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர்

பி. இடத்தில் உள்ளவர் குழுவில் இடம் பெற வேண்டும்.

டி.ஜி.பி. யாக தேர்வு செய்யப்படுபவர், சட்டம் ஒழுங்கு, உந்துறை உள்ளிட்ட குறிப்பிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும்

என்ற விதியை தமிழகத்துக்கு தளர்த்தப்படுகிறது” என்று நீதிபதிகள் மேலும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பதவிக்கான பெயர்களை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயரை இறுதி செய்து இதற்கு வாரங்களுக்குள் யு.பி.எஸ்.சி. தேர்வு செய்து புதிய டி.ஜி.பி. பெயரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

ஆக்சென்ட்ரா கார்ப் லிமிடெட்

(முன்னர் துளர் ஹவுசில் டெவப்மென்ட்ஸ் லிமிடெட்.)

புதிய எண். 2, பழைய எண். 38B, புளன்டியம்ஸ் கேவீல் தெரு, தில்மங்கல நகர், சைதாபேட்டை, காஞ்சிபுரம், சென்னை, தமிழ்நாடு, 600088 | CIN : L62013TN1992PLC023689 Email id: dugarhdl@gmail.com website : www.dhousing.in

டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைந்த காலண்டர் மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்பட்டாத தனியான நிதி முடிவுகள்

	முடிந்த காலண்டர்	முடிந்த ஒன்பது மாதங்கள்	முடிந்த ஆண்டு
விவரங்கள்	31/12/2025 (தணிக்கை செய்யாது)	30/09/2025 (தணிக்கை செய்யாது)	31/12/2024 (தணிக்கை செய்யாது)
செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானம்	8.20	8.80	18.57
காலத்திரான திர வலம் / (தங்கடம்) (வரி, விதிவிலக்கை மற்றும்/அல்லது அசுதான அமிடங்களுக்கு முன்)	(4.71)	(4.96)	(2.94)
வரிக்கு முன் காலத்திரான திர வலம் / (தங்கடம்) (விதிவிலக்கை மற்றும்/அல்லது அசுதான அமிடங்களுக்கு பின்)	(4.71)	(4.96)	(2.94)
வரிக்கு பின் காலத்திரான திர வலம் / (தங்கடம்) (விதிவிலக்கை மற்றும்/அல்லது அசுதான அமிடங்களுக்கு பின்)	(4.71)	(4.96)	(2.94)
இத்தக காலத்திரான மொத்த விரிவான வருமானம் இத்தக காலத்திரான வலம் / (தங்கடம்) (வரிக்கு பிறகு) மற்றும் பிற விரிவான வருமானம் (வரிக்கு பிறகு) ஆகியவற்றை உடனடக்கியது	(4.71)	(4.96)	(2.94)
சம பங்கு மூலதனம்			
பங்கு வலுவம் (தொடர் மற்றும் திருத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு)	970.00	970.00	300.00
1. அபுப்படை: -	(0.049)	(0.051)	(0.098)
2. பலமித்ததல்: -	(0.049)	(0.051)	(0.098)

குறிப்பு: a) மேலே உள்ளவை, செபி (பட்டியல் மற்றும் பிற வெளிப்படுத்தல் தோகைகள்) விதிமுறைகள், 2015-ன் விதிமுறை 33ன் கீழ் பங்கு சந்தைகளில் தக்கல் செய்யப்பட்ட விவரான காலண்டு முடிவுகளின் கருக்கமேயும். காலண்டு முடிவுகளின் முடிவுகளும், பங்கு சந்தை(களின்) இணையதளம் மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் இணையதளங்களான www.bsindia.com மற்றும் www.dhousing.in ஆகியவற்றில் கிடைக்கின்றன.

	ஆக்சென்ட்ரா கார்ப் லிமிடெட். (முன்னர் துளர் ஹவுசில் டெவப்மென்ட்ஸ் லிமிடெட்.) ஒப்பம்/- விசேஷத் குமார் வேளாறுகள் இயக்குநர் DIN:- 07616951
இடம்: ஸ்ரீலங்கா தேதி: பிப்ரவரி 12, 2026	

	ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட்
ஸ்ரீராம் ஹவுஸ், எண்.4 பார்க் சாலை, தி. நகர், சென்னை 600 017	
ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட். (முதலீட்டு முனாசில்)	

பதிவு அலுவலகம்: 217, 2வது தளம், ஸ்வஸ்திக் சேம்ப்லஸ், எஸ்.டி. சந்திர்ப்பு அருகில், சி.எஸ்.டி. சாலை, செம்பூர், மும்பை 400 071. CIN: L65991MH1994PLC079874; Website: www.shriramam.in

அறிவிப்பு மற்றும் பிற்சேர்க்கை எண்.31/2025-26

ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் ("ஃபண்ட்") அனைத்துத் திட்டங்களின் கூடுதல் தகவல் அறிக்கை ("SAI"), திட்டத் தகவல் ஆவணம் ("SID") மற்றும் முக்கியத் தகவல் குறிப்பானனை ("KIM") ஆகியவற்றிற்கான அறிவிப்பு மற்றும் பிற்சேர்க்கை

ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரொக்க முதலீடுகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்தல்

இதன் மூலம் முதலீட்டாளர்கள் | யூனிட்டாரர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், பிப்ரவரி 13, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், இந்த ஃபண்டின் திட்டங்களில் "ரொக்கப் பணம் (வெளிப்படுத்தல்" ("ரொக்க முதலீடுகள்") மூலம் செய்யப்படும் சந்தா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்த ஃபண்ட் முடிவு செய்துள்ளது.

ஃபண்ட் திட்டங்களின் SAI, SID மற்றும் KIM ஆகியவற்றில் இதற்கான தேவையான | இது தொடர்பான மற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

இந்த அறிவிப்பு மற்றும் இணைப்பு, அவ்வப்போது திருத்தப்பட்ட ஃபண்ட் திட்டங்களின் SAI, SID மற்றும் KIM ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஃபண்ட் திட்டங்களின் SAI, SID மற்றும் KIM ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்துத் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அவ்வப்போது வெளியிடப்படும் இணைப்புகளுடன் சேர்த்துப் படிக்கப்பட வேண்டும், மற்றவை மாறாமல் இருக்கும்.

ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்டுக்காக (ஸ்ரீராம் மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு மேலாளர்)	ஒப்பம்/- அங்கீகரிக்கப்பட்ட கடைகையாப்பதாரர்
தேதி : பிப்ரவரி 12, 2026	
இடம் : மும்பை	
மேற்கண்டிரு விவரங்களுக்கு ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், 511-512, மெட்ராஸ், ஹார் பிளாஸ், ஜே. பி. நகர், அந்தர்த் (தமிழ்), மும்பை 400 069, தொலைபேசி: 022 49696944 Email: info@shriramam.in, Website: www.shriramam.in	
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கான உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் கவனமாகப் படிக்கங்கள்.	

நியோஜின் பின்டெக் லிமிடெட்

பதிவு அலுவலகம் : MIG 94.4, துரை தளம், டுஎன்எச்பி காலனி, 1வது பெயெயின் ரோடு, கோனச்சேரி, சென்னை, தமிழ்நாடு 600 042 **கார்ப்பரேட் அலுவலகம் :** நீலகந்த் காப்பிரேட் ஐடி பார்க், 311/312, கிரோஸ் சாலை, வித்யாவிகாசர் (மேற்கு), மும்பை 400 086. CIN: L65910TN1988PLC131102 மின்னஞ்சல்: investorrelations@niyogin.in வலைத்ததயை: www.niyogin.com

31 டிசம்பர், 2025ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத தனியான மற்றும் ஒருங்கிணைந்த முடிவுகள் கருக்கம்

வ. எண்	விவரங்கள்	முடிந்த காலண்டர்	தனியானது	முடிந்த ஒன்பது மாதங்கள்	முடிந்த ஆண்டு	ஒருங்கிணைந்தது
		31 டிசம்பர் 2025 (தணிக்கை செய்யாது)	30 செப்டம்பர் 2025 (தணிக்கை செய்யாது)	31 டிசம்பர் 2024 (தணிக்கை செய்தது)	31 டிசம்பர் 2025 (தணிக்கை செய்தது)	31 மார்ச் 2025 (தணிக்கை செய்தது)
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	3,388.91	2,768.93	2,084.74	8,798.19	5,399.21
2	காலத்திரான திர வலம் / (தங்கடம்) (வரி, விசேஷ மற்றும்/அல்லது அசுதான அமிடங்களுக்கு முன்)	122.19	174.73	(288.50)	356.75	(745.42)
3	வரிக்கு முன் காலத்திரான திர வலம் / (தங்கடம்) (விசேஷ மற்றும்/அல்லது அசுதான அமிடங்களுக்கு பின்)	122.19	174.73	(288.50)	356.75	(745.42)
4	வரிக்கு பின் காலத்திரான திர வலம் / (தங்கடம்) (விசேஷ மற்றும்/அல்லது அசுதான அமிடங்களுக்கு பின்)	122.19	174.73	(288.50)	356.75	(745.42)
5	காலத்திரான மொத்த விரிவான வருமானம் (காலத்திரான வலம் / (தங்கடம்) (வரிக்கு பின்) மற்றும் பிற விரிவான வருமானம் (வரிக்கு பின்) உடனடக்கியது)	131.77	189.99	(283.49)	381.59	(735.23)
6	சம பங்கு மூலதனம் (முடிமில் ஒப்பவாற்றும் ரூ.10/-)	11,124.74	11,124.74	9,521.20	11,124.74	9,521.20
7	இதர வலம்	24,751.88	24,755.65	20,489.88	24,751.88	20,489.88
8	இருப்பு (மறுமிடீட்டு இருப்பு நீக்கலாக) கடந்த இருபுருகை அறிக்கையில் கண்டுள்ளது	-	-	-	-	-
9	பங்கு ஒதுக்கணை ஸ்பந்தியம் (ஒப்பவாற்றும் ரூ.10/-) (தொடர் மற்றும் திருத்தப்பட்ட செயல்பாடுகள்) அபுப்படை: (ரூ.)	0.11	0.16	(0.30)	0.32	(0.78)
10	கனாட்டிட்ட (ரூ.)	0.11	0.16	(0.29)	0.32	(0.77)
11	திர விதிப்பு	35,876.62	35,700.39	30,011.08	35,876.62	30,011.08
12	கடன் சேவை பாதுகாப்பு விதிப்பு (OSCR)	பொருத்தது	பொருத்தது	பொருத்தது	பொருத்தது	பொருத்தது
13	கடன் சேவை பாதுகாப்பு விதிப்பு (DISR)	பொருத்தது	பொருத்தது	பொருத்தது	பொருத்தது	பொருத்தது
14	கடன் சமீபம்	0.31	0.28	0.22	0.31	0.22
14	மூலதன டிடி இருப்பு	பொருத்தது	பொருத்தது	பொருத்தது	பொருத்தது	பொருத்தது

குறிப்பு: a. மேலே உள்ளவை, செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015-ன் விதிமுறை 33 மற்றும் விதிமுறை 52 மற்றும் ஜூலை 05, 2016 தேதிமீட்ட செபி சந்தைகளையின்படி தயாரிக்கப்பட்ட, டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான விரிவான காலண்டு நிதி முடிவுகளின் கருக்கமேயும். காலண்டு முடிவுகளின் (தனியான மற்றும் ஒருங்கிணைந்த) முடிவுகளும் பங்கு சந்தைகளில் தக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவை பிளஸ்ட் (BSE) லிமிடெட் இணையதளமான www.bsindia.com மற்றும் நியோஜின் பின்டெக் லிமிடெட் இணையதளம் www.niyogin.com ஆகியவற்றில் கிடைக்கின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் குறிமீட்டை...ஸ்கேன் செய்வதன் மூலமும் இதனை அணுகலாம். b. பட்டியல் விதிமுறைகளின் விதிமுறை 52(4)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பிற அமிடங்களுக்கான உரிய அறிவிப்புகள் பங்குச் சந்தையான - பிளஸ்ட் (BSE) லிமிடெட்டில் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவற்றை பிளஸ்ட் இலிமிடெட் இணையதளம் www.bsindia.com மற்றும் நியோஜின் பின்டெக் லிமிடெட் இணையதளம் www.niyogin.com ஆகியவற்றில் அணுகலாம்.

	நியோஜின் பின்டெக் லிமிடெட்டிற்காக ஒப்பம்/- தஷ்வீந்தர் சிங் நிர்வாக இயக்குனர் & தலைமை செயல் அதிகாரி DIN: 06572282
தேதி : பிப்ரவரி 11, 2026	
இடம் : மும்பை	

பொது அறிவிப்பு

கொச்சி - 20, ஏர்னாசுலாம், Vyttila PO, செபெல்டியன் ரோடு, 5/4/3237 A2, என்ற் முகவரியில் வசிக்கும் திரு.பெரியன் தாமஸ் த/பெ. லேட்.K.A. செரியன் ஆகிய நான் இந்த பொது அறிவிப்பின்பு மூலம் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்னவென்றால், பெருகாஜூர் கிராமத்தில் உள்ள சொந்தமான சர்வே எண்.417 (33 சென்ட்.) அசல் கிராமப் பத்திர ஆவணம் எண் 11623/32007 கொன்ட் REDHILLS சார்பிதவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அசல் ஆவணம் காலாணம் போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேற்படி அசல் ஆவணம் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ, அல்லது இந்ில் யாருக்கேனும், அட்டேபனைபோ, அல்லது அபாயபோ இருந்தால் இந்த விளம்பரம் வெளியான நாளிலிருந்து 7 நாள்களுக்குள்ளு் கீழே கண்ட...முகவரியில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தேதி: 04.02.2026
M.செரியன் தாமஸ்,
த/பெ.லேட்.K.A.செரியன்,
54/2327 A2, பெயின்ட் செபெல்டியன் சாலை,
Vyttila PO, ஏர்னாசுலாம், கொச்சி - 20.
போன்: 94976 04530

	எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் CIN: L65191TN1993PLC025280 புதிய அலுவலகம்: 4வது மாடி, ஸ்பென்ஸர் பாளாசு, ஃபீஸ்ப் 2, 769, மவுண்ட் ரோடு, அன்னாசாலை, சென்னை-2 தொ.பே: 044-42995000 தொலைதகவல்: 044-42995050 மின் அஞ்சல்: cs@equitasbank.com www.equitas.bank.in
---	--

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

காலித் வடிவிலான பங்குகளை மாற்றி செபுவற்றும் மற்றும் டிமேட் (மின்னணு) வடிவத்திற்கு மாற்றுவதற்குமான சிறப்பு சாளம் ஒத்திடுதல்

ஏப்ரல் 01, 2019-க்கு முன் விற்பகப்பட்டவாங்கப்பட்ட மற்றும் ஆவணங்கள்/செல்முறையில் உள்ள குறையாடுகள் அல்லது பிற காரணங்களால் நிராகரிக்கப்பட்ட/திருப்பி அனுப்பப்பட்ட/கவனி்க்கப்படாத காலித் வடிவிலான பத்திரங்களை மாற்றும் மற்றும் டிமேட் செபுவற்றான ஒரு சிறப்பு சாளத்தைத் திறப்பது தொடர்பான, ஜனவரி 30, 2026 தேதிமீட்ட குறிப்பு எண் HO/38/13/11(2)2026-MIRSD-POD/13750/2026 கொன்ட் செபி (SEBI) சுற்றறிக்கையை, பங்குதாரர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இந்தச் சிறப்புச் சாளம் பிப்ரவரி 05, 2026 முதல் பிப்ரவரி 04, 2027 வரை ஒரு வருட காலத்திற்குத் திறத்திருக்கும்.

செபி (SEBI) கட்டாயப்படுத்தியுள்ள பின்வரும் ஆவணங்களுடன் தகுதியுள்ள பங்குதாரர்கள்/மாற்றிக்கொள்பவர்கள் தங்கள் பரிமாற்றக் கோரிக்கைகளை வங்கி/பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவரிடம் (RTA), சமர்ப்பிக்கலாம்:

- அசல் பத்திர சான்றிதழ்(கள்)
- ஏப்ரல் 01, 2019-க்கு முன் நிறைவேற்றப்பட்ட மாற்றப் பத்திரம்
- மாற்றிக்கொள்பவரால் வாங்கப்பட்டதற்கான ஆதாரம், கிடைக்கப்பெற்றால்
- பெறுநதின் KYC ஆவணங்கள் (ISR படிவங்களின்சமீபு)
- மாற்றிக்கொள்பவரின் டிமேட் கணக்கின் சமீபத்திய கிளையண்ட் மாஸ்டர் பட்டியல் (குறைந்தபட்சம் 2 மாதங்கள்), இது பெடாசிட்டரி பஃதேறாளரால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்
- மேலே குறிப்பிடப்பட்ட செபி சுற்றறிக்கையின் இணைப்பு-A-ன்படி பொறுப்பறுதி-மாற்றம்-இழம்பீட்டுப் பத்திரம்

இந்தச் சாளக் காலத்தின் போது மாற்றப்படும் அனைத்துப் பத்திரங்களுமே டிமேட் வடிவில் மாட்டுமே வரவு வாகப்பட்டியல் மற்றும் பரிவு செயல்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடத்திற்கு 'லாக்-இன்' (lock-in) செய்யப்படும். அத்தகைய பத்திரங்களை, இந்த லாக்-இன் காலத்தின் பிற்போவ/ஈடாக,அடமானம் வைக்கலாம் முடியாது.

பிப்ரவரி 04, 2027-க்கு மாற்றி ரூ. சமர்ப்பிக்கப்படும் மாற்றக் கோரிக்கைகளை வங்கி/RTA ஏற்றுக் கொள்ளும்.

மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் RTA-வை தொடர்பு கொள்ளவும்:

பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்:

கே.பீனி டென்னாலுலி லிமிடெட், செலினியம் டவர் "பி", மனை எண் 31 & 32, கச்சிபெளலி, னைனாள்ஷியல் மாவட்டம், நான்காங்குரா, ஹைதராபாத் - 500032, கட்டணமில்லா தொலைபேசி எண். 1800-309-4001, மின்னஞ்சல்: inward.ris@kfintech.com

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்-க்காக ஒப்பம்/- N ராஜதன் நிறுவனம்	
தேதி : பிப்ரவரி 12, 2026	
இடம் : சென்னை	

4வது உதவி நீதிமன்றம் மாநகர உரிமையியல் நீதிமன்றம் சென்னை-104 நிறைவேற்றுகை மனு எண். 2073/2025 in

அசல் வழக்கு எண்.2888/2014 அ/மி. மல்விசேஸ்வரர் திருக்கோயில் அதன் சார்பாக செயல் அலுவலர் சென்னை-600 001

...தீர்ப்பானை பெற்றவர்/வாதி எதிர்

திரு. அலிஅல்ததர் சென்னை-600 001

...தீர்ப்புக்கடனாளி/பிரதிவாதி

பெறுநதன் திரு. அலிஅல்ததர், எண்.240, விங்கி் செட்டி தெரு, ...தீர்ப்புக்கடனாளி/பிரதிவாதி

தீர்ப்பானை பெற்றவர்/வாதி திருக்கோயில் சார்பாக தவா சொத்தை காலித் சுவாதினம் பெறுவதற்கு நிறைவேற்றுகை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி 4வது உதவி நீதிமன்றத்தில் தாங்கள் முன்னிலைப்படுவதற்கு 27.02.2026 அன்று வாபாது போடப்பட்டுள்ளது. எனவே மேற்படி நாளில் மேற்படி நீதிமன்றத்தில் உங்களுது தரப்பை நீங்கள் நேரில் முன்னிலைப்பட்டு அல்ததர் ஒரு வழக்கஞர் மூலமாகவே எடுத்துக் கூறலாம். தவறினால் தாங்கள் ஒருதலைப்பட்சமாகப்பட்டுவாட்ன் நேற்றொண்டு ஆணை பிறப்பிக்கப்படும் என்பதனை இதன் மூலம் அறியவும்.

இரா. மகாலிங்கம் வழக்கறிஞர்

IN THE COURT OF THE SUBORDINATE JUDGE AT ALANDUR EP NO. 5/2025 in

A.R.C.NO. 261/2021

Shriram Ch